மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, கோட்டாட்சியாளர் ரத்து செய்திருக்கிறார். அதற்குத் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அதையும் ரத்து செய்ய இந்த அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யானைகளுக்குப் பாதுகாப்பு.

*வினா எண் 240—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு செய்தி-அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாட்டில் யானைகள் அரிதாகி வருவது அரசுக்குத் தெரியுமா ?

(ஆ) ஆம், எனில் அரசு அது பற்றி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை யாது ?

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : (அ) யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் பொதுவான கருத்து ஒன்று நிலவுகிறது.

(ஆ) யானைகளின் இருப்பிடமான அடர்ந்த காடுகள் சற்று குறைந்து வருவதும், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நீண்ட கால வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு போய், அதன் விளைவாக யானைகளுக்கும் நோய் வருவது இதற்கு ஒரு காரணம். இதனைக் கருத்தில் கொண்டு பெரும்பாலும் யானை உறைவிடங்களான ஆனைமலை, முதுமலை, முண்டந்துறை, களக்காடு சரணாலயங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அம்மாதிரியான வனங்களில் உள்ள நீர் நிலைகள் வற்றா வண்ணம் பராமரிப்புச் வேலைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய வன விலங்கு சட்டத்தில் கண்டுள்ள அட்டவணை 1-ல் யானை சேர்க்கப்பட்டுள்ளதாலும் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வகையிருப்பதாலும் யானைகளைப் பாதுகாக்க ஏதுவாக உள்ளது.

திரு. என். கிட்டப்பா : தலைவரவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த யானைகளில் சில அண்டையிலே உள்ள கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள காடுகளுக்கு இறை தேடியோ, துணை தேடியோ சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. அதனைத் தவிர்க்க தமிழக யானைகளுக்குத் தனியே அடையாளம் தெரியும் வகையில் அரசு, இலச்சினை ஏதேனும் பொறித்திட ஆவன செய்ய முன்வருமா ?

1979 மார்ச் 6]

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தலைவரவர்களே, இந்த மூன்று மாநிலங்களுடைய காடுகளும் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆகவே, யானைகள் இங்கிருந்து அங்கு போவதும், அங்கிருந்து இங்கு வருவதும் இயற்கையாக, பல்லாண்டுகளாக பழக்கத்திலே இருந்து வருகிற முறையாகும். காடுகளிலே புகுந்து யானைகளுக்கு அடையாளம் போடுவது என்பது அவ்வளவு சுலபமாக நடக்கக்கூடிய காரியம் அல்ல.

திரு. கே. உச்சி : தலைவரவர்களே, நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலையில் எத்தனை யானைகள் இருக்கின்றன என்பதை அரசு அறிவிக்க இயலுமா ?

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தலைவரவர்களே, முதுமலைக் காடுகளில் எவ்வளவு யானைகள் இருக்கின்றன என்ற சரியான கணக்கு இல்லை. இருந்தாலும் தோராயமாக, நம்முடைய மூன்று மாநிலங்களிலும்— தென்னிந்தியாவில்— 5,500, யானைகள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் 1,500 யானைகள், கேரளத்தில் 2,500 யானைகள், தமிழகத்தில் சுமார் 1,500 யானைகள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

திரு. ராஜ்குமார் விஜயரெகுநாதத் தொண்டைமான் : மாண்புமிகு தலைவரவர்களே, இந்த யானைகளின் முக்கியமான தீனி மூங்கில்தான். இந்த மூங்கில்களைக் காடுகளிலேயிருந்து சில பேர் வெட்டி, வீடு கட்டவும், மற்ற வேலைகளுக்கும் எடுத்துக் கொண்டு போகிறார்கள். இதனால்தான், அவைகள் தீனி இல்லாமல், மூங்கில் சாப்பிட இயலாமல் சாகின்றன என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்வருமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தலைவரவர்களே, மூங்கில் என்பது நம்முடைய தொழிற்சாலைகளுக்கும் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. ஏழை மக்களுக்கு வீடு கட்டுவது போன்ற அந்த மற்ற பணிகளுக்கும் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. அதே நேரத்தில், யானைக்கும் வேறு பல தீனிகள் இருந்தாலும், மூங்கில் இளம் குருத்தைச் சுவையாக யானை சாப்பிடுகிறது என்று சொல்கிறார்கள். அதற்காக நாம் மூங்கிலைப் பாதுகாத்து, வளர்த்து, யானைக்குத் தீனியாக வைத்திருப்பது என்பது அவ்வளவு இயலாத காரியம். என்றாலும், மூங்கிலை வளர்க்கின்ற முயர்ச்சியில் வனத்துறை இப்பொழுது அதிகமாக ஈடுபட்டு வருகிறது. ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படுகிறபொழுது மூங்கில் யானைகளுக்கும் அதிகமான அளவில் கிடைக்கும்.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், ஒரு மாநிலக் காட்டி லிருந்து மற்றொரு மாநிலக் காடுகளுக்கு யானைகள் தனியாகப் போவது சாத்தியம், தடுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், பக்கத்திலே உள்ள மாநிலத்திலே உள்ளவர்கள் யானை களைப் பழக்கி, இங்கேயுள்ள யானைகளை, அந்தப் பழகிய யானைகள் மூலமாகக் கொண்டு போவதாகச் சொல்லப்படுகிறதே, இது அமைச்சரவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள தா? அப்படியானால் அந்த விஷயத்தில் என்ன கவனம் செலுத்தப்படும் என அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தலைவரவர்களே, பழக்கப்படுத்தப்பட்டிருக்கிற யானைகள் வேறு காட்டு யானை களை இழுத்துக்கொண்டு போகும் என்பது இப்போது மாண்புமிகு உறுப்பினர் மூலம் ஒரு புதிய செய்தியாக அரசுக்கு வந்து இருக் கிறது. அந்த முயற்சிகள் வெற்றிபெறுமானால், அதைப்பெருக்க முயற்சிகள் மேற்கொள்வதோடு, ஒரு வேளை அது நல்ல முறை யில் பயன்படுமானால், நம்முடைய யானைகளையும் அவ்வாறு பழக்கப்படுத்தி வேறு காடுகளில் இருந்து யானைகளைக் கொண்டு வர முயற்சிக்கலாம்.

திரு. யா. சை. மு. யூசுப் : தலைவரவர்களே, நாட்டு யானைகளுக்கு செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் யானைக் குட்டிகளை உண்டாக்க காட்டில் வளர்க்கும் முயற்சிகள் இந்த அரசால் மேற்கொள்ளப்படுமா?

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தலைவரவர்களே, இயலுமானால், அது பரிசீலிக்கப்படவேண்டியத் திட்டம்.

சுற்றுலா மாளிகையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள்.

*வினா எண் 241— திரு. எஸ். வி. இராமசாமி : மாண்புமிகு செய்தி-அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தமிழ்நாடு சுற்றுலா மாளிகையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் திட்டம் உண்டா?

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : தமிழ்நாடு சுற்றுலா மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் தமிழ்நாடு ''கேட்டரிங் எஸ்டாபிளிஸ்மென்ட்,, சட்டம் 1958ன் கீழ் பணிபுரிந்தால், அச்சட்டத்தின்படி, தொடர்ந்து ஆறு மாத காலத்திற்குள் 120 நாட்கள் பணிபுரிந்துள்ள ஊழியர்கள் நிரந்தரமாககப்பட்ட ஊழியர்களாக கருதப்படுகின்றனர். ஒரு வருடத்திற்குள் 240 நாட்கள் பணிபுரிந்துவிட்டால், விடுப்பு தகுதிகள் கிடைக்கப